

CHEMFAB/SEC/2020-21

July 06, 2020

The Manager,
Listing Department
The Bombay Stock Exchange Limited
Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai- 400 001.

The Manager,
Listing Department
National Stock Exchange of India Limited
“Exchange Plaza”
Bandra - Kurla Complex, Bandra (E)
Mumbai - 400 051.

BSE – Security Code: 541269

NSE Symbol: CHEMFAB

Dear Sir/ Madam,

Sub: Newspaper Advertisement Confirming Dispatch of Notice of 11th Annual General Meeting (AGM)

In continuation to our letter dated 30th June, 2020 with regard to the Notice of the 11th AGM and the Annual Report, we enclose copies of newspaper advertisements published on 02.07.2020 in newspapers “BUSINESS STANDARD” and “MAKKAL KURAL” confirming the dispatch of Notice of Annual General Meeting for Year 2019 - 2020.

The newspaper publications are also made available on our website, at the following link:

<http://www.chemfabalkalis.com>.

Kindly take the above information on record.

Thanking You,

Yours faithfully,

For **CHEMFAB ALKALIS LIMITED**



Dr. V. Rajesh
Company Secretary and Compliance Officer

RITES LIMITED
(A Govt. of India Enterprise) CIN No. : L74899DL19746007227

NOTICE INVITING e-TENDERS

G.M (Projects)RITES Ltd, Kolkata for and on behalf of ECL, invites online percentage rate bids on double packet system for the following works:
NIT No.07/OT/ECL-JHANJRA/CWII & P. Way/PKG-III/20, Dated 30.06.2020
Name of Work: Construction of Earthwork in Formation, Major & Minor Bridges, ROB, Drain, P. Way Linking work including supply of Track Ballast, P. Way Fittings, Points & Crossings, Derailing Switches etc., Construction of Service Buildings including Internal Electrification, Installation, Testing & Commissioning of 140MT In-Motion Weigh Bridge and other allied works etc. (Pkg.-III) in connection with construction of New Railway Siding at Jhanjra Area, ECL, Dist. Paschim Bardhaman, West Bengal.
Estimated Cost: Rs 103.62 Crore. **Earnest Money:** Rs 25.00 Lakh. **Period of completion:** 18(Eighteen) months. **Last time & date of submission of bid:** upto 11.00 hrs. on 23.07.2020. The bid forms and other details can be obtained from the website <https://tenders.gov.in/eprocure/app>. Amendment/Corrigendum, if any, shall be hosted online only.

GUJARAT STATE ELECTRICITY CORPORATION LTD.
VIDYUT BHAVAN, RACE COURSE, VADODARA, INDIA - 390007
Phone Nos: 91-265-6612341, Fax: 91-0265-2355195
e-mail: cfuel.gsecl@gebmil.com | Website : www.gsecl.in
CIN: U40100G1993GCG19988

Tender Notice No. GSECL / Fuel / LS Contract / GNR / 2020
Tender for "Loading Supervision for Coal Supplies of Gandhinagar Thermal Power Station (#3 to #5) FSA Linkage of GSECL."
GSECL invites the above tender from eligible bidders through e-tendering process.
The Tender Specification and Bidding Documents may be downloaded from the websites <https://gsecl.nprocure.com> or <https://www.nprocure.com> (For VIEW, DOWNLOAD & ON-LINE SUBMISSION) and www.gsecl.in (For VIEW & DOWNLOAD). Interested and eligible bidders may submit their "On-line Tender" and "Physical Tender" as prescribed in the Tender Document before the due date and time of submission. Please be in touch with the Websites for corrigendum, etc. if any, till the last date of submission of bids.
Chief Engineer (Fuel)
GSECL, Corp. Office, Vadodara

NDIABULLS HOUSING FINANCE LIMITED
Regd. Off: M 62 & 63, First Floor Connaught Place, New Delhi - 110 001

EXPRESSION OF INTEREST (EOI) FOR NPA ACCOUNTS

Indiabulls Housing Finance Limited, a housing finance company, invites Expression Of Interest (EOI) along with non-disclosure agreement for sale of its non-performing accounts. The data room will be open from July 5, 2020 to July 20, 2020. The data room can be accessed at 17th Floor, Tower 1, Indiabulls Finance Center, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400013 Maharashtra. For detailed terms and conditions of sale, you may contact us on: sandip.jadhav@indiabulls.com or 02261891615
Last day for submission of bid is July 23, 2020.
Mumbai, July 2, 2020

BOOK YOUR COPY

Call 022 4027 5432
SMS reachbs to 57575
Email us at order@bsmail.in

Business Standard
Insight Out

FORM G
INVITATION FOR EXPRESSION OF INTEREST
(Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016)

RELEVANT PARTICULARS

1 Name of the corporate debtor	Spark Green Energy (Satar) Limited
2 Date of incorporation of corporate debtor	28.11.2005
3 Authority under which corporate debtor is incorporated / registered	Registrar of Companies - Pune
4 Corporate identity number / limited liability identification number of corporate debtor	U40100PN2005PLC139696
5 Address of the registered office and principal office (if any) of corporate debtor	Plot No. A-53, MIDC-Lonand, Taluka-Khandala, Khandala, Maharashtra, 415-521, India.
6 Insolvency commencement date of the corporate debtor	28.11.2019 (Order Received on 29.11.2019)
7 Date of initiation of expression of interest	02.07.2020 (Previous dates: 04.03.2020 & 12.02.2020)
8 Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code is available at	Details may be obtained by emailing at cipr.sparkgreenergy@gmail.com
9 Norms of eligibility applicable under section 29A are available at	Details may be obtained by emailing at cipr.sparkgreenergy@gmail.com
10 Last date of receipt of expression of interest	17.07.2020 (Previous dates: 19.03.2020 & 27.02.2020)
11 Date of issue of provisional list of prospective resolution applicants	27.07.2020 (Previous dates: 29.03.2020 & 08.03.2020)
12 Last date for submission of objections to provisional list	01.08.2020 (Previous dates: 03.04.2020 & 13.03.2020)
13 Date of issue of final list of prospective resolution applicants	11.08.2020 (Previous dates: 13.04.2020 & 23.03.2020)
14 Date of issue of information memorandum, evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants	01.08.2020 (Previous dates: 03.04.2020 & 13.03.2020)
15 Manner of obtaining request for resolution plan, evaluation matrix, information memorandum and further information	The Request for Resolution Plan, Evaluation matrix, Information Memorandum (IM) and format of Confidentiality Undertaking shall be shared on request addressed to cipr.sparkgreenergy@gmail.com
16 Last date for submission of resolution plans	31.08.2020 (Previous dates: 03.05.2020 & 12.04.2020)
17 Manner of submitting resolution plans to resolution professional	The Resolution Plan along with all supporting information, documents and various forms/affidavits/authorizations shall be submitted to the Resolution professional at the following address: 502, Marathon Icon, Off Ganpatrao Kadam Marg, Lower Parel (W) Mumbai 400 013 and electronically at the following Mail ID: cipr.sparkgreenergy@gmail.com
18 Estimated date for submission of resolution plan to the Adjudicating Authority for approval	30.09.2020 (Previous date: 11.05.2020 & 12.05.2020)
19 Name and registration number of the resolution professional	Anil Rajkoti, Reg. No: IBB/IIPA-001/IP-P01045/2017-18/11718
20 Name, Address and e-mail of the resolution professional, as registered with the Board	Anil Rajkoti, 501, Balkrishna Co-op Housing Society, Tiak Road, Next to Asha Parakh Hospital, Santacruz (West) Mumbai - 400 054 Email ID: anilrajkoti@gmail.com
21 Address and email to be used for correspondence with the resolution professional	502, Marathon Icon, Off Ganpatrao Kadam Marg, Lower Parel (W) Mumbai 400 013 Email ID: cipr.sparkgreenergy@gmail.com
22 Further Details are available at or with	With the Resolution Professional Anil Rajkoti 502, Marathon Icon, Off Ganpatrao Kadam Marg, Lower Parel (W) Mumbai 400 013
23 Date of publication of Form G	02.07.2020 (Previous date: 04.03.2020 & 12.02.2020)

Sd/-
Anil Rajkoti
Resolution Professional
Reg. No: IBB/IIPA-001/IP-P01045/2017-18/11718
For Spark Green Energy (Satar) Limited, Mumbai

SHRIRAM CITY UNION FINANCE LIMITED
CIN:L65191TN1986PLC012840
Regd. Office : 123, Angappa Naicken Street, Chennai - 600 001.
Telephone No. +91 44 2534 1431
Secretarial Office :144, Santhome High Road, Mylapore, Chennai - 600 004.
Telephone No. +91 44 4392 5300, Website : www.shriramcity.in; e-mail: sect@shriramcity.in

NOTICE OF ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that Thirty fourth Annual General Meeting ("AGM") of the Company will be held on Friday, July 31, 2020 at 10.00 a.m. IST through video conference ("VC")/other Audio Visual Means (OAVM) from Chennai pursuant to section 101, 136 and applicable rules of the Companies Act, 2013 ("Act") to transact the businesses including the adoption of Annual Accounts for the year ended March 31, 2020.

In view of the continuing Covid-19 pandemic, the Ministry of Corporate Affairs ("MCA") vide its circular dated May 5, 2020 read with circulars dated April 8, 2020 and April 13, 2020 (collectively referred to as "MCA circulars") permitted the holding of "AGM" through VC/OAVM without the physical presence of the Members at a common venue. Members can attend the AGM through VC/OAVM. Instructions for joining the meeting through VC/OAVM are available in the Notice of the AGM.

The businesses set out in AGM Notice along shall be transacted through electronic voting (remote e-voting) in compliance with the provisions of section 108 of the Act read with the Companies (Management and Administration) Rules, 2014 and amendments thereof, Regulation 44 & 47 and other applicable regulations of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("LODR") and any amendments thereof and Ministry of Corporate Affairs General Circular Nos. 14/20, 17/2020 and 20/2020 dated April 8, 2020, April 13, 2020 and May 5, 2020 respectively.

The Notices, Explanatory Statement thereof, the Annual Report for the financial year 2019-20 will be sent by electronic mode to the members of the Company as on Specified Date to the e-mail ids registered with their respective Depositories/ Company/ RTA.

The Notices, Annual Report will be displayed on the web site of the Company in downloadable form respectively at https://nseprimeir.com/ir_download/PPN_Corp_Announcements/AGM_NOTICE_2020.ZIP and on the website of the Exchanges at www.bseindia.com; www.nseindia.com.

Members who are holding shares in physical form and have not registered their email address with the company, may get the same registered by providing necessary details like Follo No, Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self attested scanned copy of PAN), Aadhar (self attested scanned copy) to the email address of the Company/RTA.

Members who are holding shares in Demat form and have not registered their email address, may get the same registered by providing details like demat account details (CDSL - 16 digit beneficiary ID or NSDL - 16 digit DP ID + Client ID), Name, client master or copy of consolidated account statement, PAN (self attested scanned copy of PAN), Aadhar (self attested scanned copy) to the email address of the Company/RTA. However, Members holding shares in demat mode are requested to contact their Depository Participant (DP) for updation of their email ID in their demat account permanently. Members holding shares in demat mode are requested to contact their Depository Participant (DP) for updation of their email ID in their demat account permanently.

The time table and other details are as under:

Sl. no	Description	Dates
1.	Specified Date	Tuesday, June 30, 2020
2	Cut Off Date	Friday, July 24, 2020
3.	Open Date	Tuesday, July 28, 2020 at 10.00 am
4.	Close Date	Thursday, July 30, 2020 at 5.00 pm
5.	Scrutiniser report	Saturday, August 1, 2020
6.	Name of the Scrutiniser appointed by the Company	Sri PSriram, Practising Company Secretary
7.	Contact details of the person to address grievances	Sri C R Dash, Company Secretary at the Secretarial Office of the Company mentioned on the top of this Notice

*Specified Date : Date fixed by the Company to determine shareholders for emailing the notice, "Cut Off Date" : Date to determine eligibility to vote, "Open Date" : Date and time of commencement of voting, "Close Date" : Date and time of end of voting
Members are requested to read completely the Notices and other documents, if any required before casting their votes.

For Shriram City Union Finance Limited
Sd/-
C R Dash
Company Secretary
Place : Chennai
Date : July 2, 2020

GINNI FILAMENTS LIMITED
CIN : L71200UP1982PLC012550
Regd. Office : 110 K.M. Stone, Delhi-Mathura Road, Chhata-281401 Distt. Mathura (U.P.)

EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2020
(₹ in Lacs except per Share data)

Sl. No.	Particulars	Quarter ended		Year ended	
		31.03.2020	31.12.2019	31.03.2019	31.03.2020
1	Total Income from Operations (net)	Audited	Unaudited	Audited	Audited
2	Net Profit / (loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	19,375.48	20,960.25	21,322.81	78,836.09
3	Net Profit / (loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	585.45	306.14	(137.58)	371.33
4	Net Profit / (loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	1,136.22	306.14	(137.58)	922.10
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	783.39	10.03	(161.49)	663.47
6	Paid up Equity Share Capital (Face Value of ₹ 10/- each)	7,065.01	7,065.01	7,065.01	7,065.01
7	Reserves(excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet	-	-	-	11,487.21
8	Earnings Per Share (of ₹ 10/- each) (not annualised)	0.98	0.01	(0.21)	0.81
	a) Basic:	0.98	0.01	(0.21)	0.81
	b) Diluted:	0.98	0.01	(0.21)	0.81

Notes:

- The above financial results were reviewed by the Audit Committee on June 30, 2020 and approved by the Board of Directors at their meeting held on the same date. The statutory auditors have audited the financial results for the quarter and year ended March 31, 2020.
- The above is an extract of the detailed format of the financial results for the quarter and year ended March 31, 2020 filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results are available on the Company's website (www.ginnifilaments.com) and Stock Exchange website (www.nseindia.com).
- The above results are in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 as amended time to time and prescribed under Section 133 of the Companies Act, 2013, read with the relevant rules issued thereunder and other accounting principles generally accepted in India.
- The figures of the quarter ended March are the balancing figures between the audited figures in respect to the Full Financial year upto March and the published year to date figures upto December of each year, being the date of the end of the third quarter of respective financial years, which were subject to Limited review by the Statutory Auditors.
- Due to COVID-19 outbreak, Government of India declared lockdown on March 24, 2020 and the Company temporarily suspended the operations in some units of the Company in compliance with the lockdown instructions issued by the Central and State Governments. COVID-19 has impacted the normal business operations of the Company by way of interruption in production, supply chain disruption, unavailability of personnel, closure/lockdown of production facilities etc., during the lock-down period.

The Company has considered the possible effects that may result from the pandemic related to COVID-19 on the carrying amounts of receivables, inventories, property, plant & equipment and investments. In developing the assumptions relating to the possible future uncertainties in the global economic conditions because of this pandemic, the Company, as at the date of approval of these financial statements, has used internal and external sources of information, economic forecasts and consensus estimates from market sources on the expected future performance of the Company. The Company expects there would not be any material change in the carrying amount of these assets.

For and on behalf of the Board of Directors
GINNI FILAMENTS LIMITED
Sd/-
SHISHIR JAIPURIA
CHAIRMAN & MANAGING DIRECTOR
Place : Noida
Date : June 30, 2020

COAL
CHEMFAB ALKALIS LIMITED
CIN: L24290TN2005PLC071563
Regd. Off: "TEAM House", GST Road, Vandalur, Chennai 600 048
Website: www.chemfabalkalis.com Email: cosecy@dmraoholdings.com
Phone: +91 44 22750323 Fax No: +91 44 22750860

NOTICE FOR THE ATTENTION OF SHAREHOLDERS OF THE COMPANY ELEVENTH ANNUAL GENERAL MEETING AND INFORMATION ON E-VOTING

The Eleventh Annual General Meeting ("AGM") of the Company will be held through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM") on **Wednesday, July 29, 2020**, at 10:00 A.M IST, in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, read with General Circular No. 14/2020 dated April 08, 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020, and General Circular No. 20/2020 dated May 5, 2020, and other applicable circulars issued by the Ministry of Corporate Affairs ("MCA") and SEBI (collectively referred to as "relevant circulars"), to transact the business set out in the Notice calling the AGM. Members will be able to attend the AGM through VC/OAVM in the link <https://www.evotingindia.com>. Members participating through the VC/OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Companies Act, 2013. In compliance with the relevant circulars, the Notice of the AGM and the standalone and consolidated financial statements for the financial year 2019-20, along with Board's Report, Auditors' Report and other documents required to be attached thereto, have been sent on June 30, 2020, to the Members of the Company whose email addresses are registered with the Company/Depository Participant(s). The aforesaid documents are also available on the Company's website at www.chemfabalkalis.com and on the website of the Stock Exchanges, i.e., BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively. The documents referred to in the Notice of the AGM are available electronically for inspection without any fee by the members from the date of circulation of this Notice up to the date of AGM.

Members seeking to inspect such documents can send an email to caaldcs@dmraoholdings.com.

Instruction for remote e-voting and e-voting during AGM:
The Company is providing to its members the facility to exercise their right to vote on resolutions proposed to be passed at AGM by electronic means ("e-voting"). Members may cast their votes remotely, using the electronic voting system on the date(s) mentioned herein below ("**remote e-voting**").
Further, the facility for voting through the electronic voting system will also be made available during the AGM ("**AGM e-voting**") and members attending the AGM through VC/OAVM who have not cast their vote(s) by remote e-voting will be able to vote on the AGM through AGM e-voting. The Company has engaged the services of CDSL as the agency to provide e-voting facility. Information and instructions including details of User Id and Password relating to e-voting have been sent to the members through e-mail as well as available in the Annual Report. The same login credentials should be used for attending the AGM through VC/OAVM. The manner of remote e-voting and voting on AGM e-voting shares in dematerialized mode, physical mode and for members who have not registered their email addresses are provided in the Notice of the AGM and is also available on the website of the Company: www.chemfabalkalis.com and on the website of the Stock Exchanges, i.e., BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively.
The remote e-voting facility will be available during the following period:
Commencement of remote e-voting: 9:00 a.m. on **Sunday, July 26, 2020**
End of remote e-voting: 5:00 p.m. on **Tuesday, July 28, 2020**
The remote e-voting will not be allowed beyond the aforesaid date and time and the remote e-voting module shall be forthwith disabled by CDSL upon expiry of the aforesaid period.
A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date, i.e., Wednesday, July 22, 2020, only shall be entitled to avail the facility of remote e-voting or for participation at the AGM and to cast AGM e-voting.
Manner of registering/updating email addresses is as below: Members holding shares in physical mode, who have not registered/updated their email addresses with the Company, are requested to register/update the same by writing to the Company with details of folio number and attaching a self-attested copy of PAN card at caaldcs@dmraoholdings.com or narasimhan@caemeindia.com. Members holding shares dematerialized mode, who have not registered/updated their email addresses with their Depository Participants, are requested to register/update their email addresses with the Depository Participants with whom they maintain their Demat accounts.
After due verification, the Company / CDSL will forward their login credentials to their registered email address.
• Any person who becomes a member of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on the cut-off date may obtain the User ID and password in the manner as provided in the Notice of the AGM, which is available on Company's website.
• Such members may cast their votes using the e-voting instructions, in the manner specified by the Company in the Notice of AGM.

The members who have cast their vote(s) by remote e-voting may also attend the AGM but shall not be entitled to cast their vote(s) again at the AGM. In case of any query pertaining to e-voting, members may refer to the "Help" and "FAQs" sections (E-voting user manual available through a dropdown menu in the "Downloads" section of CDSL website.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Manager, (CDSL), Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdsindia.com or call 1800225533.

For Chemfab Alkalis Limited
Sd/-
Dr. V. Rajesh,
Company Secretary
Place : Chennai
Date : 01.07.2020

KAMARAJAR PORT LIMITED
CIN:U45203TN1999G01043322

Registered Office : 2nd Floor (North wing) & 3rd Floor, Jawahar building, 17, Rajaji Salai, Chennai - 600 001
Tel: +91 (44) 2525 1666; Fax: +91 (44) 2525 1665; Website: www.kamarajarport.in

STATEMENT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE HALF YEAR AND YEAR ENDED 31ST MARCH, 2020
Regulation 52(8) Read with Regulation 52(4) of the SEBI (LODR) Regulations, 2015

S. No.	Particulars	Unaudited		Audited	
		Half year ended 31.03.2020	Half year ended 31.03.2019	Year ended 31.03.2020	Year ended 31.03.2019
(Rupees in lakhs)					
1	Total Income from Operations	38889.03	38758.15	73368.00	71716.92
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	24622.50	26418.16	45222.03	43225.64
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	24199.18	25623.34	44798.70	34384.88
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	3154.76	26351.68	24902.81	34035.39
5	Total Comprehensive Income for the period (comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after tax))	3177.45	26371.15	24925.50	34015.92
6	Paid up Equity Share Capital	30000.00	30000.00	30000.00	30000.00
7	Reserves (excluding Revaluation Reserve)	207906.66	192101.73	207906.66	192101.73
8	Net Worth	237906.66	222101.73	237906.66	222101.73
9	Paid up Debt Capital / Outstanding Debt	45845.69	46012.13	45845.69	46012.13
10	Debt Equity Ratio	0.37	0.44	0.37	0.44
11	Earnings per Share (Rs.10/- each) (for continuing and discontinued operations) - Basic & Diluted	1.06	8.78	8.31	11.34
12	Capital Redemption Reserve	-	-	-	-
13	Debt Service Coverage Ratio	6.267.37	5404.44	6.267.37	5404.44
14	Debt Service Coverage Ratio	2.73	2.58	2.73	2.58
15	Interest Coverage ratio	6.34	5.19	6.34	5.19
i	Debt Equity Ratio : Debt / Net Worth				
ii	Debt Service Coverage Ratio: Earnings before Interest and Tax / (Interest + Principal Repayment)				
	* Debt includes Debentures and Term loan				
iii	Interest Service Coverage Ratio: Earnings before Interest and Tax / Interest Expenses				

Notes :

- The above is an extract of the detailed format of half yearly/annual financial results filed with the Stock Exchanges under Regulation 52 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the half yearly/annual financial results are available on the websites of the Stock Exchange (www.bseindia.com) and the listed entity (www.kamarajarport.in).
- The above results of the Company have been prepared as per SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulation, 2015 and have been reviewed by the Audit Committee on 29th June, 2020 and Board of Directors as approved in their meeting held on the same day.
- For the items referred in sub-clauses (a), (b), (d) and (e) of the Regulation 52(4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the pertinent disclosures have been made to the BSE Limited and can be accessed on the www.bseindia.com.
- Previous year's figures have been regrouped and reclassified, wherever necessary, to make them comparable with current year figures.

For and on behalf of the Board of Directors
Sd/-
(SUNIL PALIWAL, I.A.S.)
Chairman Cum Managing Director
Place : Chennai
Date : 29th June, 2020

W.S. INDUSTRIES (INDIA) LIMITED
CIN: L29142TN1961PLC004568
Registered Office : 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116

STATEMENT OF STANDALONE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2020
(under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015)
(₹ in Lakhs)

S. No.	Particulars	STANDALONE		
		Quarter Ended 31st March 2020	12 Months Ended 31st March 2020	Quarter Ended 31st March 2019
		Audited	Audited	Audited
1.	Total income from operations (net)	20.79	20.79	3.00
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional/ Extraordinary items)	7.84**	(495.11)**	1045.77
3.	Net Profit / (Loss) for the period (before Tax, after Exceptional/ Extraordinary items)	(312.39)**@#	(6059.59)**@#	(3953.44)
4.	Net Profit / (Loss) for the period (after Tax, after Exceptional/ Extraordinary items)	(312.39)**@#	(6059.59)**@#	(3953.44)
5.	Total Comprehensive income for the period (Profit/(Loss) for the period (after Tax) and other Comprehensive income (after Tax))	(307.38)**@#	(6059.59)**@#	(3953.44)
6.	Equity Share Capital	2626.06	2626.06	2626.06
7.	Reserves(excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the Previous Year	-	-	(7950.24)
8.	Earnings Per Share (for continuing and discontinuing operations) (of ₹ 10/- each)	(1.23)	(23.47)	(15.17)
	a) Basic	(1.23)	(23.47)	(15.17)
	b) Diluted	(1.23)	(23.47)	(15.17)

Notes:

- The above is an extract of the detailed format of Quarter and Year Ended 31st March 2020 audited financial results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the audited Financial Results for the Quarter and Year Ended 31st March 2020 are available on the Stock Exchange Websites. (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website (www.wsindustries.in).
- The above results were reviewed by the Audit Committee, approved and taken on record by the Board at its meeting held on 30th June 2020, in terms of Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015.
- The Company adopted Indian Accounting Standards (Ind AS) from the financial year beginning on 1st April 2017 and this financial results for the Quarter and year ended 31st March 2020 is prepared in accordance with the recognition and measurement principles laid down in Ind AS prescribed under Section 133 of the companies Act, 2013 read with relevant Rules issued thereunder and in terms of SEBI Circular No.CIR/CFD/FAC/62/2016 dated 5th July 2016.
- The status of production and related activities remains unchanged as reported for the previous quarters.
- ** The Interest treatment for the facilities availed from the banks/financial institutions remains unchanged as reported for the previous quarters.
- The Company has identified its Chennai Insulator Division (12 months) and Vizag Insulator Division (wef 01.10.2019 for 6 months) under Ind AS 105 and accordingly adjustments are shown separately in the statement of profit and loss. Hence previous period figures are not comparable.
- The Company has partially complied with the terms of the settlement agreements executed with the secured lenders as highlighted in the annual report for the financial year ending 31st March 2019 but the company has been unable to complete the full and final settlement due in February 2019. Pursuant to the same, the Company has received latest claim letter in Jan 2020 claiming repayment of contractual dues as follows:
(i) ₹ 427.41 cr., from Edelweiss Asset Reconstruction Company Limited (in its capacity as Trustee of EARC SAF 1 Trust, EARC Trust SC 168, EARC Trust SC 209) as on Dec. 31, 2019,
(ii) ₹ 84.09 cr., from IDBI Trusteeship Service Limited (as a debenture trustee

